



## Mémo 9

### Verbes irréguliers

Nom français	Sourd/redoublé	Défectueux	Concave	Assimilé	
Nom arabe	أَصَمَّ/مُضَاعَف	نَاقِص	أَجُوف	مِثَال	
Tel qu'il est	يَرُدُّ	يَدْعُو	يَكُونُ	Rare	u
	Rendre, répondre	Appeler	Être		
	يَظَلُّ	يَرْضَى	يَخَافُ	يَضَعُ	a
	Rester	Être satisfait	Avoir peur	Poser	
	يَحِقُّ	يَمْشِي	يَمِيلُ	يَلْجُ	i
	S'avérer	Marcher	Pencher	Pénétrer	

### Assimilé

Remarque : quand la racine est un ي les verbes assimilés ne subissent aucun changement.

لَا يَيْئَسُ مِنْ رَوْحِ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْكَافِرُونَ	Ne désespèrent de la miséricorde (bonté, effluve spirituelle) de Dieu que les gens dénégateurs. (12,87)
وَاللَّهُ يَعِدُكُمْ مَغْفِرَةً مِنْهُ وَفَضْلًا	Et Dieu vous promet un pardon et une grâce. (2,268)

### Concave

اللَّهُ عَلَىٰ مَا نَقُولُ وَكِيلٌ	Et Dieu est garant de ce que nous disons. (28,28)
وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا	Et cela ne fait qu'accroître la perte des injustes. (17,82)

### Défectueux

يَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُ	Il implore en dehors de Dieu ce qui ne peut lui nuire. (22,12)
إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ	Dieu ne guide pas les gens iniques. (63,6)

### Redoublé

Remarque : les voyelles médianes demeurent.

يَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُ	Il implore en dehors de Dieu ce qui ne peut lui nuire. (22,12)
لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ	Ne le touchent que les purifiés. (56,77)
لَا يَضِلُّ رَبِّي وَلَا يَنْسَى	Mon Seigneur ne s'égaré pas, et Il n'oublie pas. (20,52)